

## 1. நிதிக்கூற்றுகள்

### 1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வரையறுத்த ஸ்ரீ லங்கா எனர்ஜிஸ் (தனியார்) கம்பனியின் (“கம்பனி”) நிதிக்கூற்றுக்கள் மற்றும் கம்பனி மற்றும் அதன் துணைக் கம்பனிகளின் திரண்ட நிதிக்கூற்றுக்கள் (“தொகுதி”) என்பவற்றினைக் கொண்ட 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று காசுப்பாய்ச்சல் கூற்று, நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புகள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொறிப்புக்களை உள்ளடக்கிய 2020 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராஞ்மன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் பந்தி 1.5 இல் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மீது என்னுடைய அபிப்பிராயம் தவிர. கம்பனி 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்கள் இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### 1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் பந்தி 1.5 இல் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மீது என்னுடைய அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகவுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏழீஸ்எல்ஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

### 1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆங்கைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கிணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்க் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனி கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனி நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ் கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ் கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியாவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளக்க கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளக்கக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளக்கக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஜயப்பாட்டிற்கு

காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்ககையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனி ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- கம்பனி வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கணமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

## 1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான கணக்காய்வு அவதானிப்புகள்

### 1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த குறிப்புரைகளுடன் இணங்காமை	நியமங்களிற்கான இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
--------------------------------------	----------------------------	--------------------------------	--------------

(அ) பொருளிருப்புகள் மீதான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (முழுமுன் 02) பந்தி 37 இன் பிரகாரம், கம்பனியானது பொருள் இருப்புக்களின் பல்வேறு வகைப்படுத்தில் நிகழ்ந்த தொகைகள் மேற்கொள்வது பற்றிய வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், நிதிக்கூற்றுக்களில்	நிதிக்கூற்றுக்களின் கீழ் குறிப்பிடப்பட்ட பொருள் இருப்புகளின் பெறுமதி ஞாநுந் இன் முடப்பட்ட மீட்டர் உற்பத்திடன் தொடர்புட்டதுடன் இந்த பெறுமதி முடப்பட்ட மீட்டர் உற்பத்தியின் மூலப் பெருட்களின் பெறுமதி,	நியமத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியோழுக வேண்டும்.
--	--	--

	வகைப்படுதல் பட்டிருக்கவில்லை.	வெளிப்படுத்தப்	நடைபெறும் வேலை மற்றும் முடிவுப் பெருட்கள் என்பவற்றின் பெறுமதியை அடிப்படையாகக் கோண்டது. இது விரிவாக இருக்க வேண்டியதுடன் எதிர் காலத்தில் சிறந்த நடைமுறை பின்பற்றப்படும்.	
(ஆ)	வருமான வரி மீதான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (டுமுயினு 12) பந்தி 80(அ) இன் பிரகாரரம், நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புகளில் வருமான வரி செலவின வெளிப்படுத்தல் செய்யப்பட்டிருக்கவில்லை.	வரைவு வருமான வரிக் கணப்பீடுகளுடன் நிதிக் கூற்றுக்கள் முன்வைக்கப் படுவதுடன் இறுதி வரிக் கணிப்பீடு மற்றும் பூர்த்தியான அறிக்கையுடன் முன்வைப்பதற்கு தேவையான கவனம் செலுத்தப்படும்.	-மேற்படி-	
(இ)	கற்பனைச் சொத்துக்கள் மீதான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (டுமுயினு 38) பந்தி 118(அ) மற்றும் (ஆ) இன் பிரகாரரம், கம்பனியானது பயன்பாட்டுக் காலம் வரையறுக்கப்படாமல் அல்லது வரையறுக்கப்பட்டுள்ளதுடன் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டுக் காலம் அல்லது திரண்ட வீத முறை பன்படுத்தப்படுமாயின் மற்றும் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டுக் காலத்துடன் கற்பனைச் சொத்துக்களிற்காக திரண்ட முறை பயன்படுத்தப்படுமாயின் வெளிப்படுத்தல்கள் செய்ய வேண்டும். எவ்வாறாயினும், கம்பனியானது நிதிக்கூற்றுக்களில் வேண்டப்பட்ட வெளிப்படுத்தல் செய்யப்பட்டிருக்கவில்லை.	எதிகாலத்தில் சிறந்த நடைமுறை பின்பற்றப்படும்.	-மேற்படி-	
(ஈ)	ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் மீதான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (டுமுயினு 16) பந்தி 79(ஆ) இன் பிரகாரரம், கம்பனியானது இன்னமும் பயன்படுத்தப்படுகின்ற ஏதாவது முழுமையாக பெறுமானத் தேய்வு செய்யப்பட்ட ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் மொத்த முற்கொண்டு வரப்படுகின்ற தொகையும் வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், கம்பனியானது நிதிக் கூற்றுக்களிலுள்ள ரூபா 9,573,376 தொகைகான முழுமையாக பெறுமானத் தேய்வு செய்யப்பட்ட சொத்துக்களிற்காக வேண்டப்பட்ட வெளிப்படுத்தல் செய்யப்பட்டிருக்கவில்லை.	எதிகாலத்தில் சிறந்த நடைமுறை பின்பற்றப்படும்.	-மேற்படி-	

### 1.5.2 தொங்கல் கணக்கு

#### கணக்காய்வு அவதானிப்பு

கம்பனியானது 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிலவிய ரூபா 2,218,582 ஆன தொங்கல் கணக்கு மீதியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

இந்த கணக்காய்வு வினா மீது விரிவான தகவல்கள் பெறுவதற்கு தயவுசெய்து காத்திருக்கவும்

#### பரிந்துரைகள்

காரணத்தை கண்டு பிடித்து இந்த மீதியை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

### 1.5.3 கணக்காய்விற்கு கிடைக்கப்பெற்றிராத ஆவணச்சான்றுகள்

#### கணக்காய்வு அவதானிப்பு

(அ) நிதிக்கூற்றுக்களின் குறிப்பு இல. 07 இன் பிரகாரம், இண்டு ஆண்டுகளிற்கு மேலாக பெறவேண்டிய பிடித்து வைத்தல் வரி ரூபா 2,120,524 ஆக இருந்தது. எவ்வாறாயினும், பிடித்து வைத்தல் வரி சான்றிதழ் கணக்காய்வு பரிசோதனைகளிற்கு கிடைத்திருக்கவில்லை.

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

எதிகாலத்தில் சிறந்த நடைமுறை பின்பற்றப்படும்.

#### பரிந்துரைகள்

கணக்காய்விற்கு ஆவணச்சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(ஆ) மீளர்வாண்டின் போது செய்யப்பட்ட ரூபா 13,861,600 ஆன மின்சார நிதி மாற்ற தொகைக்கான ஆவணச்சான்றுகள் கணக்காய்விற்கு கிடைத்திருக்கவில்லை.

ஒவ்வொன்றினதும் மற்றும் ஒவ்வொரு கொடுப்பனவுகளும் முறைக அறுமதிக்கப்பட்ட ஆவணச்சான்றுகளுடன் செய்யப்படுகின்றதுடன் ஒவ்வொரு கொடுப்பனவு திகதிகளும் திகதி மற்றும் பெறுமதி விபரங்களுடன் வழங்க முடியும். இந்த ஜயத்தை நீக்குவதற்கு நாங்கள் கவனம் செலுத்துவோம்.

-மேற்படி-

### 1.6 செலுத்த வேண்டிய கணக்குகள்

#### கணக்காய்வு அவதானிப்பு

அட்டுறு செலவினமாக நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்ட ரூபா 729,992 ஆன தொகை பல ஆண்டுகளாக தீர்ப்பனவு செய்யப்படாமல் இருந்தது. எவ்வாறாயினும், நிலுவையாகவிருக்கின்ற மீதியை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

இது உடனடியாக திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

#### பரிந்துரைகள்

கடன்கொடுத்தேரை விசாரித்த பின்னர் அந்த மீதிகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

## 1.7 வரிப்பிரமாணங்களுடன் இணங்காமை

**கணக்காய்வு அவதானிப்பு**

2017 இன் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் பிரிவின் பிரகாரம், வரி மதிப்பீட்டு ஆண்டு இறுதிக்கு பின்னர் நவம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திரண்களத்திற்கு பட்டியல்கள் மற்றும் வேறு ஏதாவது தேவையான ஆவணங்களுடன் சேர்த்து முறையாக பூர்த்தியாக்கப்பட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், கம்பனியானது 2011 ஆம் ஆண்டு இறுதியளவில் கம்பனி ஒருங்கிணைத்தலிருந்து எவ்வித வருமான வரி அறிக்கையையும் கம்பனி சமார்ப்பித்திருக்கவில்லை.

### 2. நிதி மீளாய்வு

#### 2.1 நிதிசார் விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 109,752,124 ஆன இலாபமானதுடன் நோரோத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 59,427,166 ஆகும். ரூபா 50,324,958 தொகையான முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. ரூபா 17,464,940 மற்றும் ரூபா 31,535,761 ஆல் முறையே நிர்வாகச் செலவினம் மற்றும் நிதிச் செலவினங்களில் வீழ்ச்சியே இந்த முன்னேற்றத்திற்கு பிரதான காரணமாக இருந்தது.

#### 2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடங்களின் போக்கு பகுப்பாய்வு

முன்னைய ஆண்டு அதிகரிப்பு அல்லது குறைவு சதவீதங்களுடன் ஒப்பிடப்பட்டு மீளாய்வாண்டின் பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் பகுப்பாய்வு பின்வருமாறு உள்ளன.

வருமானம் :. செலவினம்	2020	2019	அதிகரிப்பு / சதவீதம்	
			ரூபா	ரூபா
வருமானம்	512,704,928	521,835,317	(9,130,389)	(1.7)
விற்பனைக் கிரயம்	270,550,441	282,892,769	(12,342,328)	(4.4)
நேரடி செயற்திட்ட செலவினம் மற்றும் நிர்வாகச் செலவினம்	90,644,922	107,889,046	(17,244,124)	(15.9)
நிதிச் செலவினம்	46,634,610	78,170,371	(31,535,761)	(40.3)

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டிற்கான வருமானம் மற்றும் விற்பனைக் கிரயம் முறையே ரூபா 9,130,389 மற்றும் ரூபா 12,342,328 ஆல் வீழ்ச்சியடைந்திருந்தது. பிரதானமாக கோவிட் 19 நோய் தொற்று காரணமாக நேரடி செயற்திட்ட கிரயம் மற்றும் முகாமைத்துவ கட்டணம் என்பன ரூபா 17,244,124 ஆல் வீழ்ச்சியடைந்திருந்ததுடன் 2019 ஆம் ஆண்டில் அறிக்கையிடப்பட்ட ரூபா 4,704,447 ஆன கழிவு நட்டத்துடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டிற்காக எவ்வதி கழிவு நட்டமும் இடப்பெறவில்லை. மேலும், கடன்கள் மீது அரசாங்கத்தல் வழங்கப்பட்ட சலுகை வட்டி வீதங்கள் காரணமாக ரூபா 31,535,761 ஆல் நிதிச் செலவினம் வீழ்ச்சியடைந்திருந்தது.

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 முகாமைத்துவ திறமையீனங்கள்

##### கணக்காய்வு அவதானிப்பு

கம்பனியானது மூடப்பட்ட மீட்டரை அறிமுகப்படுத்துவதில் ஈடுபட்டிந்ததுடன் இலங்கை மின்சா சபை மற்றும் வயைறுத்த லங்கா மின்சார (தனியர்) கம்பனி என்பவற்றிற்கு உற்பத்தியை வழங்குகின்றது. எவ்வாறாயினும், மூடப்பட்ட மீட்டரை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கணக்காய்விற்கு எவ்வித உடன்படிக்கை அல்லது புரிந்துணர்வு விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்திருக்கவில்லை.

#### 3.2 மனிதவள முகாமைத்துவம்

##### கணக்காய்வு அவதானிப்பு

பதவியணி ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுர்வுகள் என்பவற்றிற்காக கம்பனியால் அட்சேர்ப்புத் திட்டமொன்று (ஞமுசு) தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

##### முகாமைத்துவத்தின் கருத்துரை

புரிந்துணர்வு விஞ்ஞாபனம் கைச்சாத்திடப்பட்டிருக்காததுடன் இது ஒரு வீட்டு வியாபாரமாக உள்ளது. ஞானு ஆனது இலங்கை மின்சா சபைக்கு 100மு உடமையான ஒரு துணைநிலை கம்பனியாக உள்ளது.

##### பரிந்துரைகள்

மூடப்பட்ட மீட்டரை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பில் கம்பனி மற்றும் ஊராட்சிகளும் இறகு இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படல் வேண்டும்.

#### 3.3 பயன்படுத்தப்படாத அல்லது குறைவாகப்பயன்படுத்தி ஆதனம், பொறி மற்றும் உபகணங்கள்

##### கணக்காய்வு அவதானிப்பு

தொகுதியானது கூட்டினைவு பங்காளருடன் வரையறுத்த அம்ராட் கோல்டிங் (தனியார்) கம்பனியுடன் மேலிருந்து கீழ் மற்றும் கீழிருந்து மேல் அடிப்படையை பயன்படுத்தி உற்பத்தி மற்றும்

##### முகாமைத்துவத்தின் கருத்துரை

இலங்கை மின்சா சபைக்கு நுரைச்சோலையில் செல்லப்பட்ட கட்டிடத்தை கையெிப்பதற்கு மழுனு – ஞானு இன் அனுமதியுடன் இதன் அனுமதி இலங்கை மின்சார சபைக்கு தொடர்பு

##### பரிந்துரைகள்

2003 பூன் 02 ஆந் திகதிய பீஈ.12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கை பிரகாரம் ஆட்சேர்ப்புத் திட்டம் (ஞமுசு) தயாரித்து அனுமதி பெறவேண்டும்.

##### பரிந்துரைகள்

பயன்படுத்தப்படாத சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு உடனடியாக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விற்பனைகளிற்கான தொழிற் படுத்தப்பட்டிருந்தது.  
 சாலையை கட்டுவதற்கு 2014  
 திசெம்பர் 31 இல் உள்ளவாறு  
 ரூபா 7,364,447 ஜ முதலீடு  
 செய்திருந்தது. எவ்வாறாயினும்,  
 கூட்டினைவு கம்பனி  
 உடன்படிக்கை இடைநிறுத்தப்  
 பட்டிருந்ததுடன் வியாபார  
 பங்காளர் கிடைக்காமையால்  
 அந்தச் சொத்துக்கள் பயன்  
 படுத்தப்படாமல் இருந்தது.  
 மதிப்பீட்டு தினைக்களத்தின்  
 மதிப்பாய்வு அறிக்கை பிரகாரம்,  
 2019 மே 31 அளவில் சொத்தின்  
 மதிப்பீடு ரூபா 2,660,000 ஆக  
 இருந்ததுடன் விதித்தியாசம்  
 நட்டமடைந்திந்தது. இது  
 தொடர்பில் ஏற்பட்ட கிரயத்தின்  
 அறவீட்டுத் தன்மை மீது போதிய  
 முறையான சான்றுகள் பெற  
 இயலாதிருந்தது.

4. கணக்களிப்பு மற்றும் நல்லாளுகை
- 4.1 நிதிக்கூற்றுகள் சமர்ப்பித்தல்

#### கணக்காய்வு அவதானிப்பு

#### முகாமைத்துவத்தின் கருத்துரை

#### பரிந்துரைகள்

2003 யூன் 02 ஆந் திகதிய பீஷ்டி.12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கைக்கமைய நிதியாண்டு முடிவடைந்து 60 நாட்களிற்குள் வரைவு செயலாற்றல் அறிக்கையுடன் சேர்த்து அனுமதிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். எவ்வாறாயினும், 2020 ஆம் ஆண்டிற்கான தொகுதியினுடைய நிதிக்கூற்றுக்கள் 2021 ஏப்ரல் 28 இலோயே கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

முகாமைத்துவ கருத்துரைகள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

சுற்றுறிக்கையிலுள்ள ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

**4.2 கூட்டுறைந்த திட்டம், செயல்நடவடிக்கை திட்டம் மற்றும் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்.**

#### **கணக்காய்வு அவதானிப்பு**

2003 யூன் 02 ஆந் திகதிய பீஷடி.12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கை பிகாரம் கம்பனியானது கூட்டுறைந்த திட்டம் மற்றும் வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டம் என்பன தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

மேலும், 2016 ஆம் ஆண்டிலிருந்து வருடாந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

#### **முகாமைத்துவத்தின் கருத்துரை**

முகாமைத்துவ கருத்துரைகள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

#### **பரிந்துரைகள்**

2003 யூன் 02 ஆந் திகதிய பீஷடி.12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கையிலுள்ள ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

#### **4.3 உள்ளக கணக்காய்வு**

#### **கணக்காய்வு அவதானிப்பு**

உள்ளக கணக்காய்வு பிரிவு தாபிக்கப்பட்டிருகாததுடன் மின்சக்தி அமைச்ச மற்றும் இலங்கை மின்சார சபை என்பவற்றின் உள்ளக கணக்காய்வு பிரிவு 2020 இலிருந்து எவ்வித கணக்காய்வையும் மேற்கொண்டிருக்கவில்லை.

#### **முகாமைத்துவத்தின் கருத்துரை**

முகாமைத்துவ கருத்துரைகள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

#### **பரிந்துரைகள்**

முறையான உள்ளக கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு உள்ளக கணக்காய்வை மேற்கொள்ள வேண்டும்.

#### **4.4 பாதீட்டுக் கட்டுப்பாடு**

#### **கணக்காய்வு அவதானிப்பு**

2020 ஆம் ஆண்டிற்காக தொகுதி பாதீடு அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை. ஆகவே, பாதீட்டுக்கு எதிரான உள்ளபடியான செயலாற்றலை மீளாய்வு செய்ய முடியவில்லை.

#### **முகாமைத்துவத்தின் கருத்துரை**

முகாமைத்துவ கருத்துரைகள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

#### **பரிந்துரைகள்**

2003 யூன் 02 ஆந் திகதிய பீஷடி.12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கை பிகாரம் பாதீடு தயாரிக்கப்பட்ட ஆனுமதிக்கப்பட வேண்டும்.

#### 4.5 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின்  
கருத்துரை

பரிந்துரைகள்

சகல நிறுவனங்களினதும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (ஞஞபு) மீது ஜக்கிய நாடுகளின் “2030 நிகழ்ச்சி” பிரகாரம், அதன் நோக்கெல்லையின் கீழ் இலக்குகள் மற்றும் செயற்பாடுகளின் அமுலாக்கலில் பங்களிப்பு செய்ய வேண்டும். ஆனால், அடைய வேண்டிய உரிய நோக்கங்கள் மற்றும் இலக்குகள், அந்த நோக்கங்கள் அடைவதிலுள்ள இடைவெளி அதேபோல முன்னேற்றத்தை அளவிடுவதற்கான பொருத்தமான குறிகாட்டிகள் என்பன இனங்காணப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவ  
கருத்துரைகள்  
வழங்கப்பட்டிருக்கவில்லை.

கம்பனியானது நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (ஞஞபு) மீது ஜக்கிய நாடுகளின் “2030 நிகழ்ச்சி” நிரலுடன் இனங்கியொழுக வேண்டும்.